2 JUSTIMS-MORNING STAR.

PUBLISHED AT MANEPY, CEYLON, TWICE EACH MONTH, AT TWO SHILLINGS A YEAR, PAYABLE IN ADVANCE.

மிகம் புத்தகம். சஞ்சிகை க.] தஅளடுகம் இல.தை மீ. மிக உ. வியாழக்கிழமை.—Thursday, January 13, 1853. Vol. XIII. No. 1.

TERMS OF THE PAPER.

TERMS OF THE PAPER.

A single copy 2 shillings a year. Mail subscribers, free of pestage, 4 shillings—to be reath in Advance. If payment is delayed beyond the first quarter, 6 pence extra; if beyond the second, or July 1st, 1 shilling. To Native Agents, who will send anvance pay for 5 copies, we will send the 6 fits gratis, and at this rate for any number of copies.

Advertisements inserted for 3 shillings as quare; less than a square 2 shillings. At this rate each will appear twice, if the advertiser or reguests.

All notices of dealts wars marriages will be chargeable as advertise majors.

Communications must be post paid to receive attention. The following persons will act as Agents for the Star.

JAFFPA—THE MISSIONARES.
POINT PEDRO.—L. LEISCHING, ESQ.
TRINGOMALHE—

COLOMBO—MESSIS, P. B. FERNANDO & SON.

KANDY—MR. L. LUWIDS.

BATTICALOE—Rev. J. GILLINGS.

MADURA—Rev. C. F. MUZZY.

[Benevolence of the Saudwich Islanders.]

சாக்துவிச்சு தீவாருடைய தருமம்.

சாந்துவச்சு தவாருடைய தருமம். சாந்துவச்சு தீவிலன்ன சுன்பமார் சாத்தானு டைய இராச்சியத்தை அழிக்கவும் பெகோவாவு டைய இராச்சிய பிரபலியத்துக்கு உதலி செய்யவும் தருமங்கோடுத்து முயற்சிபண்ணி வகுகிரர்கள். புதி தரய் ஸ்தாயிக்கப்பட்ட மைக்குருன்சனேன்னு ம் மிசியோணச் சேர்ந்திருத்தும் பள்ளிக்கூடங்கள், உவாத்திமார், உபதேசிமார் முதலிய வைகளைச் சபையார்தானே மிசியோனிற் போறுக்க ஷிடாமல் தங்கள் போறுப்பாகத் தாபரித்து வருகிருர்கள். அல்லாமலும் மிசியோவனச் சேர்ந்த பலகாரியங்க ளிலும், பிரதானமாய் இந்தச் சமுத்திரங்களிலுள்ள ளிலும், பாதானமாய இந்தச் சமுத்திரங்களிலுள்ள தீலிலே வாசம்பண்ணுகின்ற சனங்களுடைய இ மட்சிப்புக்கேற்ற காரியங்களில் முயற்சிபாயிருக்க விரும்புகிறதற்கான ஒரு திருச்சபை இந்தத் தீவுக னிலே ஸிதாபிக்கப்படுமென்பதற்குத் தீருவுள்சே யலே இக்காலத்தில் அடையாளமாயிருக்கின்றது. மை இக்காலத்தி ஏப்படியேனில், கைலோதீவின் சபையார் வகுட முழுதும் மாதம் ஒன்றுக்கு மாத்தீரம் தகும்மாகக் கொடூத்த பணம் ஏறக்குறையப் பதினேட்டுப் பவு டிகாடுத்த பணம் சிறக்குவற்றம் பது இட்டுப் பஷ கூ. அல்லாமலும், ஆறமாதத்தீற்கோருக்கால் பெ ண்சனங்கள் கூடும் கூட்டத்தீல் மைச்சுரேனிச கு மிசியோவைத் தாபரிக்கும்பொருட்டு தருமமாக க்கொடுத்த பணம் ஏறக்குறைய எட்டுப்பவுன். இ தைத் தவிர, கோவில்களைக் கட்டும்போருட்டுப் பணமாகவும், 'மாந்தடிமுதலிய சாமான்களாகவும், வேலைசெய்த கொடுத்ததினுஞ் சேர்ந்த பணம், ஏறக்குறைய நாணூறு பவுன். கோவென்ற ஊரி லே நாலு கோலில்களைக் கட்டும்படி சபையார் உதலிசெய்ததமன்றி, மைக்குறேனிசன் என்னும் மிசியோனுக்காகப் பிரதானமாய்க் கொடுத்த பண ம் ஏறக்குறைய அறுபது பவுன். இது முன்னெந்த வருடத்திற் கொடுத்த பணத்திலும் இரண்டத்தவன. கோகாகா என்னும் ஊரிலே முட்டுப்பாடிருக் தபோதைக்கும் அத்தீவார் அந்தவருடங் கொடுத்த பணம் ஏறக்குறைய நூற்றைம்பது பவுன், ஆயிரத் தத் தொண்ணூற்றைக்கு சபையாருள்ள மோல் லோக்கை தீவார்தங்கள் சபையின் மேய்ப்பரைத் தாபரிக்கும் பொருட்டு ஏறக்குறையத் தொண்ணூற் றேட்டுப் பவுணும், கோவில்களைக் கட்டும்படிக்கு ப் பணமாக ஏறக்குறைய முன்னூற்றெழுபத்தாறு பவுணும், இன்னுங் கிட்டத்தட்ட இருநுறு பவுன ளவுக்கு வேலைசெய்தம் வேலைக்கேற்ற தனபாட ங்களுங் கொடுத்ததுமன்றி, செபவீடுகளைக் கட்டு ம்படிக்க வேலைசெய்துகொடுத்துத் தனபாடங்க வையுங் கொடுத்தார்கள். அல்லாமலும், மாதக்கூட் டத்தில் தருமமாகக் கொடுத்த பணம் ஏறக்குறை ய நாற்றிருபத்தைந்த பவுன். கோன்னலூலு என் ற2டத்திலுள்ள முதற்சபையிலிருந்த தருமமாகவக் தபணம் ஏறக்குறைய கானூற்ற நாற்பத்தாற பவு ன். அதில், இருநூறு பவுன்ளவுக்குத் தங்கள் சபை மின் மேய்ப்பரைத் தாபரிக்கும்பொருட்டுக் கொடு க்கப்பட்டது. இரண்டான் சபையிலிருந்து தரும மாகக் கொடுக்கப்பட்ட பணம், இருநூற்று எண்பத் தாறு பவுன். அதில், எண்பத்தைந்த பவுனளவு க்குத் தங்கள் சபையின் மேய்ப்பரைத் தாபரிக்கு ம்போருட்டுக் கோடுக்கப்பட்டது. சாந்துவிச்சு தீலி ன் மிசியோன் சங்கத்தக்கு முதலாஞ் சபையால் முப்பத பவுனும், இரண்டாஞ் சபையால் முப்பத் தைந்த பவுனுங் கோடுக்கப்பட்டது. ஈவாஎன்ற ஊரார் தங்கள் சபைமேய்ப்பருக்காக ஒன்பத மா தத்திலே கொடுத்த பணம் ஏறக்குறைய முப்பது

w, Ga,

तथ, कथ

ரம் உரு

W, SOA

68

50 GF

कड़ मध

2, 75

Er, 68

L

பவன். அந்த வருடத்திலே பிரதேச மிசியோன் சங்கத்தக்குக் கோடுத்த பணம் பதினெடியூப் பவு ன். அவர்கள் தங்கள் கோலிலைப் பழுதபார்க்கிற தற்காக ஏறக்குறைய ஐந்நூற பவுன்ளவுக்குச் சே ர்க்கிறதற்குப் பிரயாசப்படாதிருந்தார்களேயா*ள*ல் அவர்கள் தநமத்தின்தொகை இன்னும் அதிகப்ப (மென்பதற்கு சக்தேகமில்லை. உவேலுவா என் ற ஊரிலே பலவகையான தரும கோக்கங்களைப் பற்றிக் கொடுத்தபணம் ஏறக்குறைய இருநூறு பவு காதக்கு என்ற ஊரின் சபையார் ஒரு கட் டையிற் பத்திலொருபங்த கீளமளவுக்கு ஒரு கற் சிவரைக் கட்டவுக் தங்கள் கோவிலையுக் குருமாரி ருக்தம் வீட்டையுஞ் கூழ மதில் கட்டவும் கதவுக நூம் பலகணிவாசல்களும் போட்டுக் கூட்டங்குடு சிறதற்கொரு வீட்டைக் கட்டவும் உதவிசெய்ததும ன்றித் தங்கள் சபையின் மேய்ப்பரைத் தாபரிக் கும் பொருட்டு ஏறக்குறைய இருபத்துகாலு பவுன எவுக்குக் கொடுத்தார்கள். கானிகோ என்ற ஊ ரின் சபையிலே சேர்ந்தபணம் ஏறக்குறைய நூற் றைம்பத்தேழ பவுன். அதில் மாதக்கூட்டத்திலன் றைக்கு மாத்திரஞ் சேர்ந்த பணம் கிட்டத்தட்ட இர பத பவுன். வேயோலியென்ற ஊரிலே சேர்ந்த பணம் ஏறக்குறைய நூற்றெட்டுப் பவுன். அதில் மாதக் கூட்டத்தில் விழுந்த பணம் ஏறக்குறைய இ து கொட்டத்த விழந்த பண்டிய நிறக்குறைய இ துபத்தைக்கு பவுன். இன்னும் இக்தத் தீவிலுள்ள சுபைரர் எல்லாரும் மைக்குறேனீ சனென்னும் மிசியோனுக்கு உதவிசெய்யும் பொருட்டாகப் புதி தாய் எழுப்பப்பட்டிகுக்கிறர்கள்.

[Necessity of Education.]

ஐபாவே: தங்கள் தாரகை மூலமாக இதன் கீழ் க்காட்டுஞ் சில் கருமங்களை எம்மூர்த் தருமக்கருத் திணயுடைய அரைமக்களுக்கு வெளிப்படுத்தும் படி கோருகிறேன்.

அதாவது, இற்றைக்குச் சிலநாட்களுக்குமுன் எங் கள் தேசத்தக் தருமாருக் அரைமாருங் கூடிப் பே சியகட்டத்தில் இங்கிவீசுப் பள்ளிக்கூடத்திலுக் தமி ம்ப் பள்ளிக்கூடங்களே பெரும்பாலும் உபயோக து. மென்கிறதாகப் பேசியது பலரியாயங்களாலும் சரி மென்பதற்குச் சந்தேகேமில்**லை.** அதற்கு உதாரண மாக எம்ழர்ப்பிறந்த ஏதை பேதைகள் கோஞ்ச மாக இங்கிலீசுப் பாவைதலையப் படித்தவுடன், சி! இனிமேல் தங்கள் வேளாண்மை முதலியவற்றுக் கடித்த வேலைகள் தேவையில்லையென்று வெறு த்து உத்தியோகம் பெறவேணுமென்ற ரோக்கத்து டன் இரண்டுங்கெட்டு அவைதுமல்லாமல் தங்கள் சீவனத்துக்கும் யாதொரு வரலின்றி அரியாயமாகத் தங்கள் காலத்தைப் போக்குகிறர்கள். இதுவுமன்றி இப்படி. உத்தியோகம் பெறவேணுமென்ற கோக் கத்தோடிருப்பவர்களும், மற்றுண்டான வியாபாரி முதலியவர்களும்விந்தபிழைத்தக்கொள்வதற்கு எற் நவிதமாகப் பட்டதைத்திற்கள் இதற்குமுன் அளேக உத்தியோகஸ்தர்களுக் துரைமக்களும் இருக்தார்க இப்பொழுது வரவர உத்தியோகஸ்தர்கள் த றைந்தபோனதமன்றி, இருக்கும் உத்தியோகஸ்த ர்களுந் தரைமக்களும் அற்பமாயெண்ணிச் சிலவி ட்ட பணங்களை மிகவும் அருமைப்படுத்திக் கொ ண்டதால் ஏழைகள் வியாபாரிகள் முதலானவர்க ளும் முன் உத்தியோகமாயிருந்தவர்களும் பிழைப்ப தற்த வழியின்றித் தங்கள் நாட்கவாை உண்பனவு உடுப்பனவின் தறைவுடன் நிற்பந்தமாகப் போக்கு கிருர்கள். அவர்களுடைய ஈிற்பந்தமான நிவலபர த்தைப் பார்க்கும்போது உண்பன வுடுப்பனவுக்கா ன உதவியைத் தருமக் சுருத்துடையவர்களும் கிறி ஸ்தவர்களுமாயிருப்பவர்களும் உதவிசெய்வதே தே வனுக்கேற்ற மகிமையாகலிருக்கும். இப்படித் தங் கள் பூச்சியத்தாடன் இருப்பவர்களைத் தலைவரிப் பணங்கொடும், அல்லது ஊழியத்துக்கு வாவென்று ஒரு பக்கத்தால் இழக்கிறர்கள். பிழைப்பில்வையெ ன்று ஊழியத்திற்குப் போக மனங் கேட்குமா? புலி பசித்தாற் புல்வலயுக் தின்குமா ? ஐயோ தார கையே, ஏழைகளாகிய காங்கள் வருத்தப்படாதப டிக்குச் செல்வரும் உத்தியோசஸ்தர்களுமாயிருக் தம் எப்பேர்ப்பட்டவர்களும் தங்கள் வாலில் பவு ன் ஒன்றுக்குச் சிலிங்த ஒன்று வீதமாக வருஷத் தில் ஒருமுறை கொடுத்தார்களானுல் இப்பொழுது வரும் வரவிலும் பத்துமடங்கு மேற்படுமேயென்ப தை எங்கள் தேசுத்தத் தரைமக்களுடைய சிர்தை விற் புதந்த அவர்கள் வழியாக நம்முருக்கு நன்மை பைப் பயப்பித்தத் தருவாயென்றும் மேற்சொல்

விய பள்ளிக்கூடத்தை வளர்ப்பிக்கும் விருப்ப**த்தை** ஞாபகப் படுத்துவாயென்றம் நம்பியிருக்கிறேம். இப்படிக்கு, ஓர் சீறிஸ்தவன்.

யார்ப்பாணத் சீதாரி, துவாடும் இடை கார்த்தி ണെട ഗ്^ന. ലൂം വ.

. [Folly of Holy Bathing.] தீர்த்தக்கரை.

சைவமதத்தோர் செய்துவரும் புண்ணிய கிருத் தியங்களுள் தீர்த்தமாடுதல் மிதந்த ஆசையுடனும் வருத்தத்தாடனும் நடப்பிக்கப்படுகின்றது. இந்கோ க்கத்திற்கான ஸ்தலங்கள் வடதேசத்திற் பற்பல இடங்களிலும் மாத்திரமல்ல, இலங்கையில் மாகாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பழைக் கோலி ற்பற்றிற் கடற்கரையிலும் தீர்த்தக்கரை யென்னு நபற்றற் கடற்களையலும் தீர்த்தக்களை பென்று ம் ஒரிடங் குறிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த தீன் ங்களில் இவ்லிடத்திற தீர்த்தமாடப் போதத் சன ங்களைப் பார்த்தால் ஆகாயத்தின் கரிய முகில் போ லும், எகிப்தத்தேசத்தின் வெட்டுக்கிளிகளின் தும், கிணபோலுக் தோற்றுகின்றது இவ்வளவு கிரளா ன சனங்களை அவ்விடம் ரோக்கிக் கவர்க்குகொ ள்ளுங் காந்தமேதென்று போய்ப்பார்க்கவேண்ணி அவ்விடம் போய்ப்பார்த்தபோது கருங்கல்லாலோரு சிவலிங்கமும் ஒரு கன்மேடையுமேயன்றி வேற வல்களைய அடு கண்ணம் காணவில்லை. மற்ற இடங் யாதொரு நூதனமுங் காணவில்லை. மற்ற இடங் களிற்போல் வேத வண்னமான ஊரி, சிப்பீ, கண வாயோடென்ற சிலர் சோல்லுக் தீரளாண ஒடுக ஞமிருந்தன. சொல்லிய மேடைக்கு முன்னுகக் கரையருகில் ரிலப்படையாய்க் கிடக்கும் ஒர் கல் லின் கிழிருந்த ஊறுகின்ற ஒரு நன்**னீ**ருற்**றுமிருந்த** து. இவ்வூற்று எப்பொழுதம் ஊறி**க்கொண்டிருப்ப** தினுழம் இதன் அபற் புறங்களில் இதைப்போற் பட்டவைகள் இருப்பதினுழம் மறு கடற்கமைகளி லும் நாடுகளிலும் இடைகளிரப்பதினுலும் இதை நா தனமல்ல, இது புதினமுமல்ல. ' ஆண்மில்லாலுர க்கு இருப்பைப்பூச் சருக்கரை'' என்றதபோல இத் தலம் பரிசுத்தமென்று கொண்டுகொள்ளுக்குர்க தல்ம பாசுத்தமேன்ற கொண்டுகொள்ளுக்கும் ன். ஆகிலும் போசிறவர்கள் இப்பரிசுத்த சலத்தி ந்குற்பசிறதுமில்லை. தோய்சிறதற்குப் போதிய சல முமில்லை. பின்வைத் தாத்திலிருந்தபோய்த் தீர்த் தமாடுசிறலர்களுக்குப்பார்க்க அல்விடங்களிலுள் ன கரையாருக்கு வெகு முத்திகிடைக்க வேணும் போலே. அறிவாளிகளிற்பலரும் டுவ்விடத்திற்போ க்குவரவு பண் ணுவதமுண்டு. ஆ! அறிவாளிக ளே! படவாட் பார்க்கிற் பனையிலே பார்க்கிறகா! பட்டத்துக்கிரக்கிற் பிட்சைக்காரனிடம் போகிற தா ? முத்திக்கரையேறுகில் தீர்த்தக்கரை யேறுகி றதா ? சுவிசேஷத்தின் வெளிச்சம் பிரபலமான தற்காலத்திலும் அறிவீனர்களுண்டா! அறிவீனருக் தற்காலத்து ஆய் அறவ்காரத் குறைகோ ! அறவ்காரத் த அறிமை உணர்த்தவத் மேய்யறிவாளிகளின் கடனுதலால், கல்லிமான்களே ! அறிவாளிகளே ! பெரியோமே ! சுயதேசமேசிகளே ! குறித்த நீர்த்த க்கணைக்கும் மற்றும் அயற்புறங்களிற் கொல்லிய க்குற்றுக்கும் மற்றும் களிதற்றுக்களுக்குமுள்ளலித் தியாசம் யாதென்று நமக்கு உணர்த்தவது உங்கள் கடன். மற்றுமிடங்களிலாடுக் தீர்த்தத்திலும் இத் தீர்த்தத்திலுள்ள விசேஷமேதென்ற காட்டுவத வெத நயம். இவ்விதமாயும் அஞ்ஞான இகுளோட் டி மெய்த்தான ஒளிகாட்டுவீர்களா ? இங்ஙனம் ஓர் மெய்த்தானபேட்சி.

[Sagacity of a Fox.] கரியினுபாயம்.

மறையென்னும் பேவையுள்ள ஒரு குருவாவைர் சிருட்டிப்புத் தொழிவைப் பற்றித் தாமெழுதிய ஒரு பத்தகத்திலெடுத்தச்சொல்லியிருக்கிற கதையே

மங்கோமாரியேன்ற நாட்டிலே விருத்தாப்பியார ன கணிசங்கொண்ட ஒருவரிருந்தார். அவர் தாண் கண்டறிந்த ஒரு கதையைப் பலமுறையுமேடுத்துச் சொல்லி வந்தார். அவர் தன் வாலிப நாட்களிற் கட்சன்என்ற ஆற்றின் கரையிலே குடியிருந்த வே வையில் ஒருநாள், தாமாக்கடும்படி ஆற்றுக்குப்போ ய் அங்கே ஆடிதாராக்கள் குண்டுதைக்க மாட்டாத தாரத்திலிருந்தித்தத் கண்டு, கண்டித்த கருமனவுக்கு ங் காத்தக்கோண்டிருந்தார். அப்படியிருக்கையி ல், ஒரு நரி கரைக்குவந்த கேருஞ்ச சேரமாகத் தா ராக்கவைப் பார்த்துக்கொண்டு கின்ற பிறத திரும் பிக் காட்டுக்குள்ளே போய், வாயிலே ஒரு பெரிய தண்டுப்பாசியைக் கவ்விக்கொண்டு மறுபடியும் வ

்து அனையாமல் தண்ணீருக்குள்ளே போய்த் தெ ரியாமல்த் தாண்டு அந்தப் பாசியை மாத்திவர் தண் வர்க்க மேலே காட்டிக்கொண்டு தாராக்களுக் தக் கீட்டம் போனவுடனே நரி ஒரு தாராவுடைய ் பிடித்துக்கோண்டு சீக்கரமாய்க் தனை அவ்விடத்திலே ஒரு கிடங்கைக் அதற்குள்ளே இ த தாயால் அவிட்டு மண்ணுகேலமுடி இவைகளா மேலே போட்டுவைத்தப் போய்விட்டது. அது போ வட்டைக்காமன்போய் அந்தத் தா ேல் எடுக்கு அந்தப் பொந்தை ம மாலை வெளி ன்ன நடக்கமென்பதைப் பார்த்

அரைமணித்தியாலத்தக்குள்ளே ந நரியையுங் கூட்டிக்கொண்டுவ ப்பட்டிருந்த கிடங்குக்குள்ளே ம ் பார்த்தபோழுது தாராவைக் கா ுப்பொழுது இரண்டு நரியும் ஒன்றை ுன்ற பார் அக்கொண்டு கொஞ்சமேமாக சிறைகள் பிறபாடு இரண்டாவதாய் வந்த நரி தன் கம் கூரிற்றே என்று மற்ற கரியின்மே வை இரண்டும் ஒன்றக்கோன்று கடி ியப்படுக்காகில், வேட்டைக்காரன் இரண்டை 45 கட்டும் போட்டார்.

rstition and its Reward.]

வரிய: ஆரவர்கள் சுகலத்தையும் லேகு ம்பி திறப்படுகிறதற்கு **ஏத**வாயிருக்கி*ரு* அதை அது அது இன்றைக்கு ஒரு காரியம் எ ்ந்தது. ஒருவன் களவெடுத்தா கொண்டால், அதைச் சோதிக்க ்படத்த அல் இனய்பைக் காய்ச்சி அகற்கள்ளே அதற்கையாக கையைத் தோய்க்கும்படிபண்ணு கார்கள், ஊடக்கையோத்தபோனுற்கை எரியா A விருக்கோம்.

வண்ணர்பண்வணயிலோருவர் ஒ ாகிரங் களவபோனகைப்பற்றிக் ்கள் 🗇 🌣 தற்றஞ் சாற்றுகிறுர்களே என்று அதை எடுக்கவில்மையென்பதை - ஒந் சட்டியிலே எண்ணெய்யை அதற்கு மேத்தச் சந்தோஷமாய் அதற்கு வைத்துக் கந்தசுவாமி நான் ஒன் ுதஞ்சமென்றுன். பாருங்கள், மெ ாபடத்தக்கவிதமாய்க் கை எரிந்து தனுக்கது இனியொருக்காலும் வழ ் நக்குதா. காரியத்தினுன்மை எ இவனுடைய கை யெரிக்தாலும் ு முத்தவன் இவனல்ல, கந்தசுவா பாய்விட்டார். களவெடுத்த வே ாய்விட்டார். கள வெடுக்க வே ு அவர்ட்சி குந்து மோதிரம் அகப்பட்டது. இப்படிக்க, உண்மைவிரும்பி.

யதாரகை.

கூற். தைம், மிக வ.

h, an Arabian Convert.]

ஒரு அராபியன் குணப்பட்ட வரலாறு.

ிகுநூறு வருடத்திற்கு முன் தோ<mark>ன்</mark> இது நேருந்த வருடத்திற்கு முன் தோன் ுனானத் குற் எனங்களேல்லாரும் அவருடைய க ு உடக்கத் தந்த மரியாதை செலுத்தி வந்தாலும் பரியகாரியமேன்றேண்ணுமல் த முற்கோக்கள் அநசரிக்க வந்க இஸ்லாமார்க் கம் பெய்யேச் ப தள்ளிவைத்ததினிமித்தம் அவ இக்கட்டிடைஞ்சல் உண்டுபட்ட தைத்தும் அவர் சற்றும் மனந்தளம்பாமல், கி நின் தலின் கொடிக்கு மாகச் சகலத்தையும் வெறுத்து லட்டார் அவர் சிறிஸ்தவனுன் வரலாறுவது :

*அ*வர்கள் தில் அனேகமுறை சொல்லப்ப தம் பட்டணத்தில் இவர் பிறந்து. நக்கையில், இவரடைய தகப்பன் ் பார் மார் சிமாய் எசிப்துதேசத்திற்குப்போய் ாலமாகக் கே.சேர என்னும் இட ண்ணினர். இவரடைய தகப்ப னகங் கல்லிமான்கள் அடிக்கடி ் கத்து மக்கு இருந்ததினுல் இவர் அனேக அறி ு ஏதவாயிருந்தம், தன்னுத்தமா தக்கவழி தான் படிப்பிக்கப்பட்ட மார்க்கத்தில் இல் வயென்று தீர் அம், அவர் அறிந்த ந்கு மேலாக அறி அற்றும் வில். பிதாவின் வீட்டிலும் விவி மில்லை. கிறிஸ்துவையும் அவரா ம் அடையும் நூட்சிப்பின் வழியையும்பற்றி ஒய்வு ாட்களிற் கே கிறதற்குத் தேவாலயமுமில்லை. உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்

டுக்கட்டியைப் பற்றிப் போதிக்கப் போதகருமில் வை. இவ்விதமான முட்டுப்பாடுகள் அவருக்கிருந் தம், புதியேற்பாட்டின் ஒரு பதுதியை ஒரு புத்தக சாலையிலே கண்டெடுத்து வாசித்து, அதைப்பற் றி இன்னும் அதிகமதிகமாய் அறிந்த கொள்ளுகிறது ற்கு ஆசைப்பட்டதினுல், இரட்சிப்பின் வழிவகை பைப் பற்றிப் பூரணமாய் அறிந்திருக்கும் ஒருவரிட ம்போய் அவருடனே அறிமுகள் செய்தகோள்ளத் தீர்மாலாம் பண்ணித் தன்னினஞ்சனத்தை விட்டு அதிகம் பிரயாசத்தடனே கற்தத்தாவிற் போய்ச்

இப்படிகடந்த இற்றைக்கு ஆறேழுவருடமாயிற்று. கிறி**ஸ்**துவினுண்டான சீவ வழியைப்பற்றித் தன க்குபதேசம்பண்ணக்கூடிய ஒரு போதகரிடம்போ ய்த் தன்னுத்துமாவை இரட்சிக்கத்தக்க வழி சிறி ஸ்துமார்க்கமேயல்லாமல் வேருருமார்க்கமுமில் வையென்று கண்டு மனிதருக்கு முன்னே கிறிஸ்த நாதரை எப்போ அறிக்கையிடுவேனேன்*ரு*சைப் பட்டிருந்தார். அவர் ஞானஸ்நானம் பேற்றது மி கவுள் சம்கோஷமான காட்சியாயிருக்கது. ரைக்குர் தான் கொண்டு திரிந்த கோறுகைமம் இற ட்சண்ணிய வழியைக் காட்டத்தக்க புத்தகமல்ல வென்பதைக் காட்டுகிறதற்கடையாளமாக அதை ப் போதகர்கையிலே கொடுத்துவிட்டு அரபிபரவை யிலெழுதப்பட்டிருந்த ஒரு சத்திய வேதாகமத்தை அவர் கையிலே வாங்கி கிறிஸ்தவே தன் தஞ்சமெ ன்றும் அவருக்கே தன்வன முற்றும் ஒப்புக்கொடுத் துவிட்டேனென்றுக் தாழ்மையுடனே அறிக்கையி ட்டதின்பின் முழந்தாளில் நின்று பிதாக் தமாரன் மரிசுத்தாவியினுமத்தினுல் ஞான்ஸ்நானம்பேற் மூர். கர்த்தாவே என்மேலே கோபமாயிருந்கீர். ஆனுலம் உம்முடைய கோபர் திரும்பிற்று, என்ண தேற்றாவுபண்ணுகிறீரென்றதினிமித்தம் தேவரீ ரைத் துதிக்கிறேன். இதோ என் இரட்சிப்பின் ப மாபரன், நான் அவரை நம்பிப் பயப்படாதிருப்பேன். ஏனெனில் என் பெலனும் என் கீதமும் கர்த்தாா கிய பராபரன்.

இவ்விதமாயச் சேலாவேன்பவரும் நல்ல ஆணி முத்தைத் தேடித்திரிந்த ஒருவன் அதைக் கண்ட பொழுது, அவன் தனக்குள்ள யாவையும் விற்று அ தைக்கொண்ட மனிதனுக்குச் சமானமாயிருந்தா ர். தான் அதிகமாய் கேசித்த தன் மாதாவையும், தன்னருமையான தேசத்தையும், தன் இனஞ்சன த்தையும் மற்றுள்ள யாவையும் கிறிஸ்தவுக்காகத் தள்ளிவிட்டார். இப்படிச் செய்தத நல்ல யோச வனயும் புத்தியுமல்லவா ?

[Little Things.]

அற்பன்போருள்.— நீதற்றுக்கள் அற்பகுமி நந்தாலும் பேரிய நீரோட்டங்களுக்குக் காரணமா யிருக்கின்றன. சுக்காவனப்பாருங்கள், அது மிகவு த் சிறியபொருளாயிருந்தாலும் பெரிய கப்பல்கள<u>ை</u> த் தன்னிட்டப்படியே எவ்விடத்திற்கும் திருப்புது அப்படியே கடிவாளம் மெத்தச் சிறியபொருளாயி ருந்தாலும் பெரிய குதிரைகளைக் கீழ்ப்படியப்பண் ணுதது. ஆணிகள் கொடுதிகள் மிகச் சிறிதாயிரு ந்தாலும் பெரிய வீடுகளை ஒன்றேடொன்று சேர்த் திசைக்குது. ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு புன்னகை இப்படிப்பட்டவைகள் அற்பனுயிருக் தாலும் அவைகள் ான்மை தீமை செய்யத்தக்க தத்துவமுள்ளவைகளாய் இருக்கின்றன. நாவைப் பாருங்கள், அதுசிறு அவையவமாயிருந்தாலு ம்பெரிய அமளி பண்ணும். ஒரு சிற நெருப்புப் பெரிய காட் டைக் கொழத்தம். இதையெண்ணி அற்பன்கா ரியங்களை ரிணயுங்கள். சிறுக்கடலுயிருந்தாலும் அதை இறுத்தப்போடுங்கள். ஒரு சல்லியாயிரும் தாலும் அதைக் கொடுத்துப்போடுங்கள். அதின ல்வருகிற ஈயம் நட்டமின்னதேன்று உங்களுக்கு தெரியாது. உங்கள் சொற்கவனப் பேணுங்கள் அப்படியே பிள்வாகளுக்கும் போதிவியுங்கள். மற போரிலும் அவாகளே அதைச் குறுக்தப் பிடித்தாக் கொள்ளுவார்கள். அத ஒருவேவள சாகுந்தவன க்கும் நிற்கும். அற்பனென்றுவும் அவைகளைக் க வனியுங்கள்.

[Suttee-Burning of Widows.]

உடன்கட்டையேறல்.— இறக்குபோன நா யகனுடன் பெண்சாதிமார் உடன்கட்டை ஏறுகி றது இந்துதேசத்திற் பலவிடங்களில் அஞ்ஞானிக ளுக்குள்ளே மிகுதியான பழக்கமாயிருந்தது. தத் துற்பழக்கத்தை ரிறுத்தும்படி இந்தியாக்கொம் பனியார் அனேகங் கட்டாயமான கட்டவையண் பேண்ணி, அப்படிச்செய்ய ஏற்பட்டவர்களுக்குக் கடுரமான தண்டவைபண்ணினதினுலே அது முன் போல வெளியாங்கமாய் கடவாமல், திறைகோ சூத்தரசாளும் இராச்சியங்களில் இரகசியமாய் கட ந்து வந்தது. இப்போழது சவிடபுரியிற் திறைகோ

டுத்தானம் இரசாவான வரின் தத்துவதீதக்கடுக் ய இடங்களிலே யாதொருவரும் உடன்கட்டை ஏர தபடிக்குப் பிரசித்தமான கட்டவைபண்ணியிருக்கி ருர். இப்பொழுது இந்துதேச அரசாட்சியாகுடைய சம்மதத்தின்படி பண்ணப்பட்டிருக்குங் கட்டின யேன்ன வெனில், யாதொருவர் உடன்கட்டை ஏரு தபடிக்குச் செக்தார், இரசபுத்திரர் முதலிய தடை வர்கள் கட்டாயப்படுத்துவதுமன்றித் தங்கள் சோ ந்த வீடுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளால் ருக்கவேண்டியது. உடன்கட்டை அல்லது இதை ப்போலொத்த வேடுஞன்று கடக்கச் சம்பலித்தால் அவரவர் ஆஸ்திக்குத் ததந்தபிரகாரங் குற்றம்போ டப்படுமென்று தான்.

[Parable concerning Procrastination.]

ஒரு உவமை. - ஒரு மனிதன் காட்டுக்கப் போய் ஒரு மாத்திலேறி அதின் கொப்புகளை வே ட்டி ஒரு பெரிய கட்டாக்கி வீட்டுக்கு எடுத்தக்கோ ண்டுபோதம்படி அதை உயர்த்தினன். அத கண மேன்று கண்டு நிலத்தில் விட்டுப்போய்த் திரும்ப வுங் கொப்புகளைவேட்டி ஒரு தவியலாக்கி இரண் டையும் ஒருமிக்க எடுக்கப்பார்த்துங் கூடாமற்போ யிற்று. இவ்விதமாய் அவன் அனேகந்தாம் போய் வெட்டி வெட்டிக்கொண்டு வந்தபோட அது கடை சியாய் நிலத்தைத்தானும் விட்டேழம்பக் கூடாத அவ்வளவு கனமாயிருந்தத. ஆணுமம் அவன் சித ம்பவும் நிலத்தைவிட்டுக் சிழப்பப்பார்த்தபொழுது அவனுடைய அவயவங்களேல்லாம் தடதடக்க அவனுடைய பெலனும் குறைந்தபோக, மரண சிழ ல் அவஷனச் சூழ்ந்துகொண்டது. இன்னும் அவன் அந்தச் சுமையைத் தாக்கிப்பார்த்தங் கூடாமற் வ மையின் கீழ் நகங்கி இறந்தபோனுன்.

இவ்விதமாய் அனேகர் தங்கள் பாவச் சுமையி ன் கனத்தை உணர்ந்த குணப்படத் தீர்மானித்த ம் நாளுக்குநாள் வருடத்திற்குவருடம் பின்போட்டு வருசிறுர்கள். பாவச்சுமை அவர்களுக்கு வரவா மிகுக்க, அவர்கள் செய்யவேண்டிய கடமையும் அதிகம் தொம்தரவாய்வர, இனிமேல் ஆகட்டுமென் று சொல்லி இன்னும் பின்போடு*கிறு*ர்கள். இவ்லி தமாய் அவர்களுக்குக் கடவுளுடைய இரக்கும் பாவமன்னிப்புங் சிடையாமல், கடைசியாய் கம்பி க்கையின்றி இறக்தபோகிறர்கள். ஆகையால் ரா மதம்பண்ணுமல் கடவுளுக்கு உங்களை ஒப்புக் கொடுங்கள். குணப்பட்டுக் கத்தமாசிய இயேசுக்சீ றிஸ்துவில் லிசுவாசம்வையுங்கள். இதோ இமட்சி ப்பிண்காள், இதோ கற்பிரியமான காலம்.

[Secret Prayer.]

இரகசிய சேபம்.—தேவாரதவனக்கேன்ற பிரதிட்டை பண்ணப்பட்ட பரிசுத்தமான ஒரு இட த்தை வைத்தக்கொள். அதற்கென்று கோத்தை யும் தறித்தக்கொள். யாதொன்றும் அதைத் நட ங்கல்பண்ண விடாதை. வேதாகமத்திலே கடவு ள் உனக்குப் பேசுசிறதை கீ கேட்சிறதாக தேவ வாக்கை வாசி. கடவுளுக்கு முன் முழந்தாட் படி யிட்டு முற்றுக உன்வன அவரிடம் ஒப்புவி. கீ பே ற்றுக்கொண்ட தயவுகளுக்காக அவருக்கு ான்றி செலுத்து. உன் பாவங்கவா அறிக்கையிழ். சிறி ஸ்தவினுடைய உதிரத்தினுண்டாதம் மன்னிப் புக்காக வாதாடு. உனக்குத் தேவையென்ற நீகண் சுணருகிற ஆசீர்வாதங்கவாத்∙ தரும்படி அவரிடத் திற் கேள் மற்றவர்களுக்காகச் செபம்பண்ணு தை மறந்துவிடாதை. கடவுள் ஆசீர்வாதமில்லா திருந்தால் கீ செய்வது சித்தியாகாது. கீ ஆசீர்வாத ங்கவாக் கேளாதிருந்தால் அவைகள் உனக்குக் சி டைக்குமென்று காத்திராதை. செபமில்லாமல் ரீ யாதொருவேவேயைக் கையிட்ட தண்டானுல் ஒ வ்வோன்றும் உனக்குத் தாறமாருயிருக்கும். செப ம்பண்ணுக்றதை இரையாகுமுறைய ம்பண்ணுக்றதை இழுற்றும் அசட்டைபண்ணச் சம்பலித்தால், உன் கால்கள் சீக்சிம் வேடுஒ டைய கண்ணியிலே சிக்சிக்கொள்ளும்.

் நை போதகர் சொல்லுகிறதென்னவெனில், யா தொன்றை நடப்பிக்கும்படி கடவுள் ஒருவண இ ழைத்தால் அதகாரியத்தை முற்றும் கிறைவேற் றுவிப்பார். கடவுள் கட்டவாயிடுவாராகில் நான் ஆறு உலகங்களை ஆளும்படிக்கு ஏற்படுவேன். க டவுள் கட்டவரபண்ணுகிருக்கில், கான் ஆறுஆகே

வாத்தானும் ஆளும்படி ஏற்படமாட்டேடுகுக்குர் நாங்கள் எங்கள் குதைகணங்களை ஆளக்கூடி தகுந்தால் அவைகள் எங்களை ஆளும். அஜியாமை தானே அனேக கேடுபாடுகளுக்குக் காரணமாயில் க்கின்றது.

சுப்பிறீங்கோடு.—இந்தமாதம் இந்பதாக்கிக தி வியூரழக்கிழமை யாழ்ப்பாணத்திற் சுப்பிரிங்கோ தேடப்படும். இம்முறை விளங்கும்படி பாரப்படு த்தினைத்திருக்கும் வழக்குகள் ஒன்பது.

MORNING STAR.

STEL COLD

Mira De

き近山田高

BALUS.

TULLEGET

0(14 sic

ITWS BOD

லாக்கிற்று

5.LIDES

ந்தமம் போ

L 20 500

LOUS BLI

āLāL

B. 10000

னும் வ ELTILD!

தீர்மானி) பின்போப்

Big en AL MIN

கையால் வள வப் u @Guai Gen Bol

னக்கேன் ाल कृत्र o Gradin

50 B. 8

क्षेत्र हैं वर्ष

UNE DOE

Jaffna, Chursdan, January 13, 1853

NOTICE TO OUR SUBSCRIBERS.

We shall soon send bills to our subscribers in this vicinity, and we earnestly hope that they, and those at a distance also, will be prompt in making advance payment, according to our terms. Promptness is the

Our Agents will please to let us have their lists for 1853 at once.

We beg to remind Colombo subscribers, a number of whom are in arrears, that Messrs. Fernando & Son are our agents in that place, and will be happy to receive subscriptions from any one.

THE STAR .- We have received an anonymous communication, in which complaint is made of the Star, and it contrasted unfavorably with its former state, when it was held in esteem for the "highly interesting nature of its multifarious contents and for its liberal allowance of an extensive range for communications." A desire is expressed by the writer for "the improvement and enlargement of the Star," and he says, moreover, " assuring at the same time that we [they] will not hesitate to pay trible the amount of its present subscription." Nothing would delight us more than to be warranted in enlarging the Star to its former size or larger, by seeing a willingness on the part of the public to pay for it promptly in advance, and an earnest desire to extend its circulation and usefulness. But while things are he now—our pixt of subscribers small and not a few of those delinquent and unfaithful, and while every year a bill against the Star has to be paid off by the American Mission, we feel that we are not justified in enlarging the paper. During the year 1832, to make room for a press of interesting matter and to please our patrons, we puthished one double number and six supplements, and this while the Star was running in debt; and now has a balance against it for the year, for mere printing and paper, of £17. It. We are often grieved to know that some of the educated native young men, now in the receipt of high salaries, are unwilling to take and pay for the Star, even at its very low price, but will either do without it or procure the reading of it by barrowing. Now, at the beginning of the new year, is a tavorable time for persons to send in new subscriptions, and it a few will "trible" their subscriptions, and it a few will "trible" their subscriptions, it will be very gratefully received by us, and we assure them and the patche generally, that under the pressure of such an impetus, it would not be long before we should enlarge our borders, and shine, we would modestly hope, with far greater brilliancy. promptly in advance, and an earnest desire to extend its cir-

In conclusion, we give an extract from another correspondent, who signs himself " A. Stellus," in which there are some very good thoughts:

very good thoughts:

In view of the present state of things and as learnt from the testimony of the "experienced," asseems necessary that periodicals should be muliplied, or the one already in existence, should be enlarged so as to allow room for more matter. The benchits society has derived from newspapers and other periodicals are incalculably great. The more the mumber of periodicals, the more the helps to the elevation of society. While the ethorated and enlightened part of the community is convinced of this truth, it becomes then their duty to open some facilities to encourage knowledge and civilization through the medium of our dear "Stat," either by increasing the dumber of subscribers or by contributing something from their own pockets as well-wishers of the public, to defray the expenses that may accrue upon the enlargement of the periodical in hand, or by other means that may prove effectual.

THE MARINE ARMOR .- A diver has succeeded in reaching the wreck of the steamer Atlantic, sunk in Lake Erie in one hundred and fifty feet of water. This is the steamboat, which was sunk by a collision with another boat, and 300 lives lost

hundred and fifty feet of water. This is the steamboat, which was sunk by a collision with another boat, and 300 lives lost, a notice of which was given in the Star of October 28th, under the liead. "Overland Intelligence." The following interesting description of the means by which the diver reached the wreck, is given by the Buffalo Commercials.

"The marine armor cousists of a perfectly air tight India rubber dress, topped by a copper heimet with a clear, thick plate of glass in front. The pipes which supply and exhaust the air, lead from the top of this helmet. The pumping requires much labor; four, and sometimes, six men being employed upon it at the same time, and compelled to work hard at that. A great pressure of sir is experienced by the diver upon his lungs, equal to 150 s., to the inch, and very few individuals could wear it for any length of time. When figst going into the dress the sensation of oppression is very overcoming, but passes away in a great measure after ontering the water. When a depth of ten feet is reached in the descent, the dress becomes entirely empired of air and collapsed to the body, consing a pressure all over the diver equal to the heaft of a ten pound weight, excepting as to the head, which is protected by the copper helmet. The difficulty in breathing new becomes great, and a painful accustomer descending another ten or twelve feet, we continued until direct descending another ten or twelve feet, when the pain is relieved, the diver feels when the pain is relieved, the diver feels comfortable and experiences must represent the diver feels about sixty feet below the surface, hundreds of the beginned with inhabitants of below the surface, hundreds of the beginned with inhabitants of below the surface, and the dever feel sheet, all his perfectly dark—a black impenentiale darkness—and an electue flame of the painty. At about one hundred and sixty feet, the water were cold, heing, in the present season within four or five degrees of freezing."

ROYAL SCHOOL AT HONOLULU.-In the last Star we gave a notice of "The Friend," a newspaper from the Sandwich Islands, together with some extracts from the same. We copy the following from a report in the same paper, upon the

with Islands, together with some extracts from the same. We copy the following from a report in the same paper, upon the Royal School at Honolulu. It is but another of the many evidences of the rapid progress of Christianity and civilization in those islands.

"It is the cause of honest pride, and the occasion of joyful congratulation, that the authorised guardians of education in Honolulu, are enceuraged by the unanimous voice of public opnion to expend near \$2,0000 (£4,000) in the circetion of a handsome school edifice, and then to employ a teacher upon a salary of \$1,500 (£300) per annum. These are facts which speak volumes of eulogy in praise of the King, government, and especially the efficiency of the Minister of Public Instruction. The valuable piece of land selected for the site of the Royal School, it is understood, was obtained from the King, and the funds expended upon the premises, were drawn from the treasury of the Hawaiian nation. The instruction is under the superintendence of Mr. Beckwith, a graduate of William's collego, U. S. A., and is designed to meet the wants of a high school, or exademy, in Honolulu, open to the children of both Hawaiians and foreigners. During the last term, the whole number attending, has been 64, about one-fifth of whom were Hawaiians, and it afforded the Committee unfeigued gratification to wincess the triumph, which these young Hawaiians had achieved, in acquaring the English language, and notwithstanding numerous obstacles, contesting the pain of scholarship with their more favored fellow-pupils of foreign extraction."

The following, though on another subject, is from the same paper, and is given by Dr. Newcomb, a resident physician

Paper, and is given by Dr. Newcomb, a resident physician at the islands:

I remember a gouldeman at Prince of Wales Island some years ago, who was remarkable for his convivial talents and flow of spirits. The first time I happened to be in a large company with him I attributed his animation and hilarity to the wine, and expected to see them flag, as is usual, when the first effects of the bottle were passed oil; but I was surprised to find them minitum a uniform level, after many younger heroes had bowed to the roxy god. I now contrived to get near him, and enter into conversation, when he disclosed the secret, by assuring me that he had drank nothing but water for many years in India; that in consequence his health was excellent, his spirits free, his mental faculties unclouded, although far advanced on time's list; in short that he could recomfisend the antidelavian beverage as he termed it to every one that sojourned in a tropical climate.

Experience has taught the useful lesson that the drunkard and moderate drinker will, as a consequence of their habits, tall the first victums to epidemic and pestilential diseases.

A vast amount of evidence has been accumulating for the last twenty years to confirm the statement made by the great Franklin, that those who abstained from alcoholic drinks were stronger and better able to endure hardship than those who took even strong beer to increase their strength. The statement of Franklin, given by himself, that whilst in the employ of the printer Watts, near Lincoln's Inn fields, London, that he drinking nothing but cold water, could carry two heavy forms upstuirs to the press room, at a time; while the beer drinkers could carry but one; thus proving the superior strength of the "Water American," as they called him, is one of those practical illustrations worth more than all the theoretical disquisitions that can be offered upon the subject.

We could, if time permitted, trace the influence of alcoholin the extermination of millions of the noble savages of North Americ

NEW CALENDAR .- We would express our obligations to M. A. N. for his article on the New Calendar. We have not hought best to open our columns for discussion on this subject, as our limits will hardly allow, but the communications received contain some valuable hints and may be of essential service to those more immediately concerned in the publication, while they would be of no particular value to the public. It cannot be expected that n area calendar will be a perfect one. Experience is necessory to understand what is of real benefit to the people, and what is the most correct and unexceptionable form to give it to them. Criticism and suggestions will therefore be glodly received, and though we may not have proom for their publication in the Star, we promise that they shall have all the consideration which their merits may demend.

In answer to the inquiry as to the benefit of inserting the rising and setting of the planets and such thems, we are happy to reply that besides those who are accustomed to notice the planets for scientific and other useful purposes, not a few of the youth in our village se, only, as well as some of the more intelligent adults, have of late had their sin freating of those who "consider the heavens" for higher and nobler purposes that the decirious describes the industries and degrading system of guperstition.

For an answer to the inquiries as to the calendarion and M. A. N. for his article on the New Calendar. We have not

of superstition.

To superstition the inquiries as to the calculation and office manswer to the inquiries as to the calculation and office particulars, our correspondent is referred to those who had the charge of the preparation of these things, and to remain the superstition of the charge of the preparation of these things, and to believe, satisfactory explanations.

"You are from the country, are you not, sir?" said a dandy clerkin a bookstore to a homely dressed Quaker, who had given his some trouble. "Yes." "Well, here's an essay on the rearring of calves?" "That" said Amindab, as he turned to leave the store, "thee had better present to thy

AN ALPHABETICAL ACROSTIC.

All mortal men that live must surely die,
But how, or when, is hid from human eye;
C unsaider then thy few ancertain days.
D elay no longes to amend thy ways;
E agoge thy heart to serve the Lord in love,
F or all his ways, the way of comfort prove.
G rant to thyself no time for vain delights,
I at all sha's wrong, and love to do the right;
I n all thou ever dost, act in God's fear,
K eep still the thoughts of death and judgment near;
L earn to avoid what thou believest is sin;
M ind what repreves or justifies within;
N o act is good which doth disturb thy peace,
O r can be bad that makes true joy increase.
P revent the loss of time; be timely wise;
Q enech not the Spirit, all his teachings prace,
R ely alone upon that power that can
Subdue the pride and haughly looks of man;
T his heavenly power is that which sanctifies
U nto the Lord the heart that's truly wise.
W sit for it them—in it such wisdom is W ait for it then—in it such wisdom is X enophou's wisdom folly was to fhis; Y ea, this, if 'ts obey'd, will give the youth Z eal for the Lord, and lead unto all truth.

HEAVEN.

HEAVEN.

BY MRA SOUTHEY.

Oh, happy, happy county! where
There entereth not a sin; "
And death, who keeps its portals fair,
May never once come in.
Nor grief can change their day to night;
The darkness of that land is light;
Sorrow and sighing God has sent
Far thence to endless banishment;
And never more may one dark tear
Bedim their burning eyes;
For every one they shed while here,
In fearful agoines,
Glitters, a bright and dazzling gen,
In their immortal diadem.

ANECDOTES OF THE DUKE OF WELLINGTON .- The following interesting anecdotes we find in the Colombo Observer, having been sent to that paper by a friend in Colombo, who extracted them from late European letters:

server, having been sent to that paper by a friend in Colombo, who extracted them from late European letters:

A certain clergyiman, no friend to missions, was explating in his presence on the hopelessness of attempting to convert the Hindus, of the insuperable difficulties which caste, &c., placed in the way of the gospel in India, and the consequent uselessness of missionary efforts in that country, and he appealed to the Duke as one well acquainted with India, for the truth and justice of his observations. "Sir," replied the Duke, "you have your marching orders, "Go into all the world and preach the gospel to every creature." "The Duke was well acquainted with his Bible and valued it. Many years ago (when Sir Arthur Wellesley) a brother officer was speaking sneeringly of the Bible and rideilling the idea of at being a revelation from God—when he abruply said "S—jave you read Paley's Evidences? If you have not, I advise you to read them. I once thought as you now hink, but I read Paley and am convinced." That officer afterward became one of the holiest men in the British Army—and thanked the Duke of Wellington for his timely reproof. You may have heard me speak of my visit to Walmer Castle and observing that a number of the books in they reproof. You may have heard me speak of my visit to Walmer Castle and observing that a number of the book in this bed-room library were on divinity, and by the most evangelical writers. On a fittle round table close by his plain iron bedstead were always to be found four apparently well handled books—one was the Book of books, the Word of God; another was Leighton's Commentary on St. Peter; a third Howe's Living Tempte; and the fourth Baxier's Saint's Rest. Who could desire better books for the soul of such a man? and he kept nothing for mere show—the books were for use not ornament. The following is illustrative of his kindness and humanity. "Early in the morning after the battle of Warterloo." Say Dr. Hume." on entering his room, he sat up in his ked, while I reported to hi

VALUABLE TESTIMONY .- Early in October last, a Convention of American Congregational ministers and laymen, to the number of about five hundred, from fifteen states of the American Union, was assembled in the city of Albany to deliberate upon measures affecting the interests of religion in general, and Congregationalism in particular. While thus assembled they unanimously and by acclamation adopted the following, which is most valuable testimony in a noble cause

following, which is most valuable testimony in a noble cause:

Assembled as we are all from various and distant portions of our great republic, and deeply interested in whatever promotes the morality, the order, the peace, and prespective of our country, we the innembers of this convention, feel it a privilege and duty to unite in the following resolution:

Resolved, That the recent adoption by three states and one territory, and the favorable action of a law, which suppresses and roots out the traffic in intericating liquors as a beverage, called the Mainer Law, is inour opinion an event, in the good providence of God, which calls for the gratitude and support of all who love their country and their frace; and that other Congregational ministers and churches be earnestly requested to stand forth prominently in favor of this legislation, in their respective states and territories, and to continually send up their supplications to Almighty God, that the good work of redemption from one of the most demoralizing and desolating evils with which we are allifields, so happly commenced, may speedily be perpetuated through our country, and through the world.

The Supreme Court is expected to commence its first session for 1853, in Jaffna, on the 20th instant.

Impenetence is the undoubted issue of incredulity.

Correspondence of the Morning Star.

Morning Star.

Morning Star.

The of native credulity came under my noThere exists, or rather there existed, for
most obsolete I-believe, a test for honesty
which is closely allied to the red hot
toler evidences of witcheraft of former days
ands than Coylon. If a native is suspected
to boiling oil or ghee is placed before him,
to the loss of a small gold ring, determinmenthors and friends, had he was not the
fully submitted to the trial, "not by battle,"
to the loss of a small gold ring, determinmenthors and friends, had he was not the
fully submitted to the trial, "not by battle,"
to the loss of a small gold ring, determinmenthors and friends, had he was not the
fully submitted to the trial, "not by battle,"
to the loss of a small gold ring, determinmenthors and friends, had he was not the
fully submitted to the trial, "not by battle,"
to the loss of a small gold ring, determinmenthors and friends, had he was not the
fully submitted to the trial, "not by battle,"
to the same trial to the same trial to the conmenth of the same trial to the same trial to the
remains. The person, though the vicsee-Kauthaswamy has erred, and the ring
the possession of another, and redeemed.

13-2. I am yours, &c., Veritas.

Morning Star.

Morning Star.

I trust you will kindly give insertion to be, which is reported as a fact, and stands P. W. J.

Persia sent a very eminent ply sician to marning a long time in Arabia without owwestry, and presenting himsel before means addressed him: "Those who had a ep, sent me here to practice physic; but had no opportunity of showing my emination, as no one seems to have any occa-

"The custom of our country is this on we are hungry; and we always leave

appetite for more."
rered: "That is the way to be always
er the physician useless," and so saying
returned to Persia.

served: "That is the way to be always are the physician useless," and so saying returned to Persia.

Is Napoleon Bonaparte has been hailthe style and tuile of Napolean III. Altor robed, or crowned, he is, to all insend Emperor. It only depends on his casure to fix the day when the last through, and when a crowning speed gorgeous than any which have privach at the dynasty of the Bonapartes. Though we live in a wonderful age, dat any thing wears an aspect of rawit begins to be apparent that Louis moderful product. We may know where more able, more houest, and more briley look for a man whose fortunes are in inary? Even the destiny of the first arcely to be compared to that of his sucent that the end is not yet. If we take the Continent in this first week of the HI., we shall find it much more warralouis Rapoleon at Bordeaux, would are herself possesses an aimy of not less 328 ships of war including 102 armed 000 sailors and marines, a greater narger than the railway station to his hotel with an army of 540,000 men. Her whole operation of martial law; and the rigor at a traveler, besides his ordinary passance railways station to his hotel with go from his hotel to the station without tains a regular army of 225,500 men. my which, though variously estimated, han 750,000, and it is probable that, if her numbers would not be exaggerated, the Continental powers, maintained operation of mith public movers, maintained operation of mith public necessities of his to alay. Yet we may, nevertheless, but all will work for the best. The high shapes our ends, ordains that right for mell conflicts, and establish theel's—Hubblese. Lebiese the conflict of the station when the personal character peror or in the public necessities of his to alay. Yet we may, nevertheless, but all will work for the best. The high shapes our ends, ordains that right form ell conflicts, and establish theel's—Hubblese.

t OF THE INFIDEL.—"I am taking a k."—Hobbes.
I believed that there was neither a God w and feel that there are bott—and I am y the just judgment of the Almighty."
Thomas Paine.

that I may be in the place of perdition, worst of it. My damnation is sealed."

William Pope.
red mc, O Galilean."

Julian, the Apostate.

Baxter skine Skine (s.) Augustine.

Sesus. A Sabbath school child.

Legon; I have done with darkness for austred! Nothing remains but salvation Chomas. Scott. Victory!"-Payson

Executed Alment for 1862, the number of dioceses for 1862, the number of dioceses in America of the Piotestant Episcopal Church, is 29 Lishopa 32 priests and deacons 1572; whole number of clergy, 1605—Deaths of clergy the past year is ordered in fifteen dioceses 145; communicants in twenty-ix dioceses (67,200; Sunday-school scholar, at twenty-two dioceses, 40,507; contributions to church objects in twenty-five dioceses, \$350,533 01

OVERLAND INTELLIGENCE

OVERLAND INTELLIGENCE.

We have English dates down to November 24th. The principal matters of interest from England are the opening of Parliament, and the public fineral of the Duke of Wellingson. The latter occurred on the 18th of November, and was one of the most magnificent pageants ever wincessed.

Franck.—Louis Napoleon has been proclaimed Emperor, [For interesting remarks by the Illustrated London News, upon this event, see another column.]

The success of "Uncle Ton's Cabin" continues to increase every day in Paris. It is being translated on all sides, its merits are being discussed in every society, and the Journal des Debats has given it a most extended and favorable review, which is being copied in various other journals. We do not recollect any English work, that is to say, any work in English, exciling the same sensation in Paris.

America.—The presidential election in the United Strates was to take place on the 2d of November. There was almost in doubt that Franklin Pierce would be elected President by an unparallelled majority over his Whig opponent General Scott. The Hon, Daniel Webster, Secretary of State, dred a Marshfield, his residence, near Boston on the 24th October, aged about 70. His loss was nuiversally deplared in the United States. His funeral was attended by a "vast assemblage" on the 29th of Oct., but there was no pomp and no display, Mr. Webster having requested in his last sickness that sill connected with his funeral should be plain and simple and devoid of show and ceremony. Mr. Webster is said to have died in great peace, and as a Clinstian. Hon, Edward Evertt succeeds him as Secretary of State. There were apprehensions of serious difficulties with Spain—an American steamer the Cyescent City, having been prevented from entering the harbor of Havana by a Spauish vessel of was.

The "Maine" Law in Lowell.—The following statements respecting the operation of the new Auti-Liquer Law

The "MAINE" LAW IN Lower. I.—The following statements respecting the operation of the new Anti-Liquer Law in Lowell, are from the most reliable authority. Every case of drunkenness observed by a watchman or any member of the police is reported at the police office, whether a prosecution is instituted or not.

For the two months ending Sept. 22d, 1851, there were committed to the watch-house,

Reported, as being seen drunk, but not arrested, 255

Total.

Two months ending Sept. 22d, 1852, committed to watch-house, Reported, as being drunk, but not arrested, 66

The testimony of the watchmen and other police officers is uniform, that there is much less disturbance and rowdy ism than under the old regime. It is the testimony, too, of the grocers, that their customers, of a large class; pay better than formerly. At the time the law went into effect, there were 27 shops and places where intuxicating liquor was sold. What ever has been sold since, has been sold secretly and chandes timely. There is no place where it is sold publicly or openly.

Boston Traveler.

Boston Traveler.

MAINE LAW IN MASSACHUSETTS.—The following is the concluding paragraph of a report of a great temperance convention held in Boston Oct. 16th:

With the exception of Boston, Charlestown, Salom, and Newburyport, the law has been executed. The statement of facts made by the elegates from the several counties show that there is no human probability that the Law will be repealed. The opponents of the Law are, however, not asleep. They are sending out lecturers, and enlisting the press in their cause. They are crying out oppression. Thoir liberties and rights are taken away. This cry is raised because their craft is in danger. It is reported of Washington that when a messenger earned to him—the indings of the battle of Bunker Hill, he asked, "Did the diassachusetts men stand firm?" When twee some end in the affirmative, he replied, "Then the thierties of the country are asfo." At this crisism the temperance cause, if the men of Massachusetts stand firm, they will trimph). The smoke of the distilleries will not go up forever and ever, but speedily come to an end.

but speedily come to an end.

Titis 18 Life.—If we die to-day, the sun will shine as brightly, and the birds sing as sweedly to-morrow. Business will not be suspended for a moment, and the great mass will not besus pended for a moment, and the great mass will be the solemn inquiry of a few as they pass to their pleasure or their work. But no one will miss us, except our immediate connections; and in a short time they will forget us and laugh as merrily as when we sat beside them.

Thus shall we all, now active in life, pass away. Our children crowd close behind us and they will soon be gone. In a few years, not a living being can say, "I remember him." We lived in another age, and idd business with those who have long since slumbered in the tomb. This is life. How rapidly it passes! O, blessed are they who are held in everlosting remembrates.

everlasting remembrance.

MONARCHS OF ENGLAND FROM THE CONQUEST,
First, William the Norman, then William his son;
Henry, Stephen, and Henry, then Richard and John;
Next, Henry, the third; Edwards, one, two, and three;
And again, after Richard, three Henrys we see;
Two Edwards, third Richard, if rightly I guess;
Two Henry, sixth Edward, Queens Mary and Bess,
Then Jame the Scot, then Charles whom they slew,
And then followed Cromwell, another Charles too;
Next James, called the second, ascended the throne;
Then William and Mary together came on;
Till Anne, Georges four, and fourth William all past,
God sent them Victoria, the youngest and last.

Little Things.—Springs are fulled things, but they are

God sent them Victoria, the youngest and last.

LITTLE THINGS.—Springs are little things, but it governs the course of large streams,—a helm is a little thing, but it governs the course of the ship.—a bridle is a little things, but see its use and power,—mails and pegs are little things, but they hold the parts of large buildings together.—a word, a look, a smile, a frow—all are little things, but poweful for good or evil. Think of this, and mind the little things. Pay that little debt—it's a promise, redeen it—it's a shilling, hand it over—you know not what important events hang upon it. Keep your word sacredly—keep it to children; they will mark it sooner than any one else; and the effects will probably be as lasting as life. MIND THE LITTLE THINGS.

FISCAL'S SALE.

In the District Court of Jafrag, Mattappa chitty, to. partner of Meyappa chittier Ramanaden chittier, re-siding at Vannarponne, Plaintiff, No. 6110, vs. Muttucomeron chittier Supermania chitier of Vannar-ponne, Defendant.

points, Department.

NOTICE is hereby given that on Tuesday the 25th,
Wednesday the 26th, and Thursday the 27th day
of January, 1853, at 11 c'clock in the forenoon of the
said days, will be sold on the spot, the following prosaid days, will be sold on perty of said Defendant.

On the 25th, property situated at Valane west, and registered in the thombo on the name of Rasasegata, Modr.

registered in the thombo on the name of Kasasegara, Modr.

A land called Venakolamyayel, in extent 152 hatchams paddy culture, Titkoopoothooxayel, in extent 17 latchams varago culture. Do. Seemaal, in extent 17 latchams varago culture. Do. Arramatey Koodel, in extent 114 latchams varago culture. Registered on the name of Supermaniar Seramalingam—Poothovallady, in extent 2 latchams of varago culture. Registered on the name of Singamalatal, daughter of Kunger and wife Muroger, Venakolemvayel, in extent 12 latchams paddy culture. Do. Poothovalladey, in extent 12 latchams varago culture. Registered on Koeleynar Seythoomadaven Kahtoopollem, in extent 20 latchams varago culture. Rathoopollem, in extent 20 latchams varago culture. Rathoopollem, in extent 20 latchams varago culture. Sejstered on the name of Noeleynar Seythoomadaven Kahtoopollem, in extent 20 latchams varago culture. Total paddy culture 165 and varago culture 1574, in all 3224 latchams with louse, well and plantations, bounded on the east by lane, on the north by tank, on the west by property owned by Kamatchy and others, and on the south by Government land. Registered on the name of Neel aynar Pariatamby. aynar Pariatamby.

A land called Patchattey, in extent 29 latchams pad-

A land called Patchattey, in extent 29 latchams pad-dy culture, bounded on the east by property owned by Supermanier, on the north by property owned by Smantanby, on the west by property owned by Val-lamme and others, and on the south by property own-ed by Sedamberatal and others. Registered on the name of Ambalatal, daughter of Singamaleyer and wife Naganathan.

A land called Mookkiantotom, in extent 55 latchams

A land called Mookkiantotom, in extent 55 latchams varage culture with palmyra trees, young palmyras, illope and margosa trees, bounded on the east by property owned by Valliamme, on the north and west by lane and on the south by property owned by Valhavanam and lane. Registered in the name of Katherasy wife of Vesusenathen.

A land called Velley putty in extent 9 latchams varage culture. Registered in the name of Sarcovayer Neelakandayer and others—Vellayputty, in extent 8 latchams varage culture. Total 17 latchams, bounded on the east by property owned by Teroyanasamada koorokel and others, on the north by property owned by Nagamuttu and others, on the west by property owned by Sagamuttu and others, on the west by property owned by Sequenanier.

Registered on the name of Sellatey wife of Supermanier.

A land called Kolevey vavel, in extent 154 latchams A land called Kolevey vayel, in extent 154 latchams paddy culture. Registered on the name of Argelser Supper and Vallier, Killeveyayel, in extent 154 latchams paddy culture. Registered on the name of Magammal, daughter of Sarangapany and wife of Super-Killovewayel, in extent 154 latchams. Total 461 Labounded on the east by property owned by Tirryanasammandan and others, on the north by property owned by Supermanier and others, on the west by property owned by Supermanier and others, on the west by property owned by Supermanier and on the south by property owned by Supermanier and on the south by property owned by Supermanier and on the south by property owned by Supermanier and on the south by pro-perty owned by Valliamme.

On the 26th, property situated at Vannarponne cast, registered on the name of Poolookattay Vaitianaden. A land called Vaythy Karavallevo, in extent 4 latchams vagago culture, with share of the well, bound. ed on the east by property owned by Taugamin and others, on the north by property owned by Sevegany and others, on the west by property owned by Ponatchy, and on the south by property owned by Valliamme and others, of which a share.

On the 27th, property situated at Koilakandy, registered on the name of chitty Tirroambalem and Mu-

gistered on the name of chitty Tirroambalem and Mutu and his daughter Savappady wife of Vairamottu A land called Velamperaywayet, in extent 15 Lepaddy culture. Do. Vayel, in extent 94 latchams paddy culture. Do. Vayel, in extent 84 latchams paddy culture. Do. Vayel, in extent 84 latchams paddy culture. Do. Vayel, in extent 84 latchams paddy culture, in all 434 latchams, bounded on the east by property owned by Valliamme and others, in the north by property owned by Valliamme and others, in the north by Toylor owned by Arumugatan and others, and on the south by Nagamuttupilley, of which 4 share. Registered in the name of Verappen Verappattirea. A land called Mathalay velley vayel, in extent 40 latchums paddy culture, bounded on the east by property owned by Murugaser and Sedambara Support

perty owned by Murugaser and Sedambara Suppu-maniasamy and others, on the north by property own-ed by Saventharypulle, on the west by property own-ed by Valliamma and others and on the south by pro-perty owned by Sedambera Supprumaniasamy, of which 4 share. F. W. GISBORNE, Deputy Fiscal. Fiscal's Office, Jaffna, 234 Dec. 1852.

Printed and published at the American Mission Press, Manepy, Jaffna, by Thomas S. Burnell.

	-
	185
	18
	-
	-
	0
	-
	RDINANCE
	0
	Z
	4
8	Z
1	ĸ
	m
	0
	0
	ROAD
	~
	\simeq
	6
	2
	2
	9
	Z
	5
	XPENDITURE
	~
	9
	B
	H
	5
	7
	3
	23
	a
	P
	Z
	1
	8
	00.2
	15
	1
	CELPT
	0
	~
	-
	lia.
	Fa
	La
	E
	0
	9
	E
	10
	18
	E
	-
	6
	TI
	4

ova exi

ope ind

cha relea

Po la

IC.

S Nature of the work done.	II Market	The previous a structure of compression, the he had now seems to the state of the s
Expenditure	£ s. d.	1 2 2 4 9 4 0 3 0 5 3 3 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5
Length	road. on.	2 1 150 0 0 0 1 1 150 0 0 1 1 1 150 0 0 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
Total length of	road.	8 3 2 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
Works executed.	Description of work.	Commode in connection with the Publication of the Department of the Department of the Department of the State of the State of the State of the Department of the State of Theorem of the Department of Department of the Dep
Labor and money real- ized.	Tetal,	The state of the s
Nature of the		Empire the preventil a role of the control of the c
xpenditure	& s. d.	468 19 1 18 18 18 18 18 18 18 18 18 18 18 18 1
Length	on on	4 6 15 14 6 15 14 14 14 14 14 14 14 14 14 14 14 14 14
Total length of	road.	8 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
Works exe-	Description of Work.	1. S. d. Principal Reality (1) Series with general Reality Series and general Reality Series Seri
zed.	Balents of pre- cultury year appropriated to particular works.	
money realized.	Total.	Carried over, 3
Labor and a	Value at commuta- tion rate, of Jabor em-	0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
8854 8854	Amount re- ceived in commuts- tion.	
Jaffna District.	Division.	Nathous, Sandania, Sandani

Track State Track Track State Track Trac		Eg. 3. d. Road from Mattawat- bit 2 is d. Road from Mattawat- bit 2 is d. Road from Mattawat- bit 2 is d. Road from Mattawat- col furnew-position on the from the central Tructuma 23 4 012 0 150 yrr5 10 00 Greeke to the width of from Road from Kooda Ka- kazwe on the central froad to Tructuma 25 0 011 6 100 330 11 5 Tructum year. Road from the central froad near the Mattawath of the resulted froad near the Mattawath of the M	the particulars of the payments of the particulars of the particular of the pa	Abstract of Expenditure. Abstract of Expenditure. Rinor Roads. Surveying. Division Of neous.	Lorente Service Lorente Se	Abstract of Balances. Abstract of Balances. Jaffina, Vanny, 27 14 5 141 1 34 Namaar, 3 12 64 148	Signe
Total, 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2		Cleaned the road of brush- wood, trunks of fallen trees of the road of brush- model, trunks of fallen trees of the road of brush- model, trunks of fallen trees and gravelled it for an aggregate and swamp, places. Ourstell the road of brush- wood, trunks of fallen trees and gravelled it for an aggregate distance of Ean. Tr. over fow and wet places. 9 18 Tre road was a persed for traffic to the width of 16 ft, in	16 53 16 53	172 3 65 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10	Gillian Charles and of brush- The Charles and of brush- The Charles and of brush- The Charles research and of the research and other robust an	90 00	13 04 and other chats
Company Comp	The late of the la	12 0 The central Road, 32 0 0 32 0 0 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1	3 6 Sundry small roads 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0	18 0 road at Kalolangaapulian an colon to Mixellandon, 30 0 0 4 7 40 8 13 6 Roads about the station. 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0	.8 74 Balance unexpended, 16 14 Total, Total, Friespei Roset. 60 0 0 55 0 14 0 6 6 0 0 55 0	13 0 3 6 3 6 10 6 Road from Meintalle 35 0 034 2 0 0 14 6 0 Road from Meintalle 35 0 034 2 0 0 14 6 0 Road from Meintalle 3 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0	18 0 Carried over,